திரு. பி.வி. கதிரவன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 2014-2015 ஆம் ஆண்டிற்கான பொதுக் கணக்குக் குழுவின் 286 முதல் 291 வரையிலான 6 அறிக்கைகளைக் குழுவின் சார்பாகப் பேரவைக்கு அளிக்கிறேன்.*

முற்பகல் 11-30

(ஆ) பொது நிறுவனங்கள் குழு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *பொது நிறுவனங்கள் குழுவின் அறிக்கைகள் அளித்தல். மாண்புமிகு உறுப்பினர் திரு. பி.ஜி. நாராயணன், பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர்.*

திரு. பி.ஜி. நாராயணன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும் என்பதற்கிணங்க (மேசையைத் தட்டும் ஒலி) எதிரிகளின் சூழ்ச்சி வலைகளைத் தகர்த்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து, தருமத்தையும், நீதியையும் நிலைநாட்டிய சத்தியத் தாய், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை வணங்கி, இந்த அறிக்கையை பேரவைக்கு அளிக்கிறேன்.*

2014-2015 ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனங்கள் குழுவின் 226 முதல் 234 வரையிலான 9 அறிக்கைகளைக் குழுவின் சார்பாகப் பேரவைக்கு அளிக்கிறேன்.

5. உறுப்பினர் திரு. அ. சௌந்தரபாண்டியன் 3-9-2015 அன்று தெரிவித்த கருத்துக்கு நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சரின் விளக்கம்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு அவை முன்னவர் அவர்கள்.*

***மாண்புமிகு திரு. ஓ. பன்னீர்செல்வம்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, லால்குடி சட்டமன்றத் தொகுதியின் மாண்புமிகு உறுப்பினர் திரு. அ. சௌந்தரபாண்டியன் நேற்று இங்கே மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசியபோது ஒரு பிரச்சினையை சபையினுடைய கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதாவது, "புள்ளம்பாடிக்கும், இருதயபுரத்திற்கும் இடையிலுள்ள நந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி*

நடைபெற்று வருகின்றது என்றும், இந்தப் பணியில் அணையின் தடுப்புச் சுவரின் உயர் மட்டம்வரை ஆற்றில் வண்டல் மண் படிந்தும், புதர்கள் மண்டியும், காட்டுக் கருவேல மரங்கள் வளர்ந்தும் உள்ளன என்றும், ஆற்றில் உள்ள வண்டல் மண் மற்றும் முட்புதர்களை எடுத்தால்தான் அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படும்" என்றும் தெரிவித்து விட்டு, "ஆனால், ஏதோ மண்ணை எடுத்தோம் என்று பெயருக்குத்தான் வண்டல் மண்ணை எடுத்துள்ளனர், எனவே, இந்தத் திட்டத்தின் நோக்கம் பயன்பெறாத நிலையில்தான் இந்த பணி நடைபெற்று வருகிறது" என்றும் ஒரு குற்றச்சாட்டை இங்கே சொன்னார். கோரிக்கையாக இருந்தால்கூட, பரவாயில்லை. குற்றச்சாட்டாக இருந்ததனால் நேற்றே இதற்கான பதிலைத் துறையில் கேட்டிருந்தேன். துறையின் பதில் எனக்கு வந்து சேர்ந்தபோது சட்டமன்ற உறுப்பினர் இந்த அவையில் இல்லை. சரி, மற்ற தி.மு.க. உறுப்பினர்களாவது இருந்தார்களா என்று பார்த்தபோது யாரும் இல்லை. அதனால், நேற்று இந்த பதிலை நான் சொல்ல முடியாத நிலை இருந்தது. இன்று பதில் சொல்ல வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறேன். (குறுக்கீடு) சட்டமன்ற உறுப்பினர் திரு. அ. சௌந்தரபாண்டியன் உட்கார்ந்திருந்தார், கொறடா சொல்லி அவரை வெளியே அனுப்பி விட்டார். ஆகவே, சில விளக்கங்களை இங்கே கூறுவதற்குக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், 2011-ல் தமிழகத்தினுடைய முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றபோது நல்ல எண்ணத்தோடு எங்கெல்லாம் நிலத்தடி நீரின் அளவினைத் தேக்கி வைக்க முடிகிறதோ, எங்கெல்லாம் தேவைப்படுகின்றதோ, அங்கெல்லாம் தடுப்பணை கட்டப்பட வேண்டுமென்று மாண்புமிகு அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டது. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், வெள்ளனூர் கிராமம், நந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக ரூ.320 இலட்சம், அதாவது 3 கோடியே 20 இலட்சம் ரூபாய் என்ற அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டு நிருவாக ஒப்புதலும் வழங்கப்பட்டது. அப்பணிக்கான உரிய வடிவமைப்பு பெற்று, ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு 10-4-2015 அன்று பணிகள் துவங்கப்பட்டு, 9-4-2016-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியினுடைய தலம் நந்தியாற்றின் நெடுகை 34 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.

இத்தடுப்பணையின் நீளம் 150 மீட்டர் மற்றும் உயரம் 1.20 மீட்டராகும். தற்சமயம் தடுப்பணை கட்டும் பணியானது 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. ரூ.158 இலட்சம், அதாவது, ஒரு கோடியே 58 இலட்சம் ரூபாய் மதிப்பிற்கான பணிகள் முடிவுற்றுள்ளன. கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்தடுப்பணை கட்டும் மதிப்பீட்டில், ஆற்றில் படிந்துள்ள வண்டல் மண், முட்புதர்கள், காட்டுக் கருவேல மரங்கள் மற்றும் புதர்களை அகற்றுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மண் அகற்றும் பணி, இனிமேல்தான் துவங்கப்பட உள்ளது. இப்பணி முடிவுறும்போது, ஆற்றில் படிந்துள்ள வண்டல் மண், முட்புதர்கள், காட்டுக் கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் முழுவதுமாக அகற்றப்பட்டு, திட்டத்தின் நோக்கமான தடுப்பணையில் தண்ணீர் தேக்குவது முழுவதுமாக நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இத்திட்டத்தினால் திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், வெள்ளனூர், இருதயபுரம், சங்கேந்தி மற்றும் புள்ளம்பாடி ஆகிய கிராமங்களில் 145 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் கால்நடைகளின் குடிநீர் ஆதாரம் பூர்த்தி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முற்பகல் 11-35

6. மானியக் கோரிக்கைகள், 2015—2016, விவாதமும் வாக்கெடுப்பும் — *தொடர்ச்சி*

(அ) கோரிக்கை எண் 27- தொழில் துறை

(ஆ) கோரிக்கை எண் 25- இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்- நிருவாகம் (உள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை)

(இ) கோரிக்கை எண் 48-போக்குவரத்துத் துறை

- - - -

(அ) கோரிக்கை எண் 27–தொழில் துறை

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *2015-2016 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகளின்மீது விவாதமும், வாக்கெடுப்பும்.*